

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியற்ற அபிப்பிராயம்

அரசிறைக் கொள்கைத் திணைக்களம் 2020 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று மற்றும் காசுப்பாய்ச்சல் கூற்று என்பவற்றை உள்ளடக்கிய 2020 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கிணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 11(1) ஆம் பிரிவின் பிரகாரம் அரசாங்க நிதிக் கொள்கைத் திணைக்களத்தின் நிதிக்கூற்றுக்கள் தொடர்பான எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் உள்ளடக்கப்பட்ட பொழிப்பு அறிக்கை 2021 யூன் 16 ஆந் திகதி கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது. கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 11(2) ஆம் பிரிவின் பிரகாரம் திணைக்களத்தின் விரிவான வருடாந்த முகாமைத்துவ கணக்காய்வு அறிக்கை 2021 ஆகஸ்ட் 16 ஆந் திகதி கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10 ஆம் பிரிவின் பிரகாரம் இந்த அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும்.

2020 திசெம்பர் 31 இல் உள்ளவாறான அரசிறைக் கொள்கைத் திணைக்களம் நிதி நிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றல் மற்றும் காசுப்பாய்ச்சலை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கமைய இணைக்கப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியற்ற அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் இந்த அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரினதும் கணக்கீட்டு உத்தியோகத்தரினதும் பொறுப்புக்கள்

இந்த நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்கவும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 38 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கமையவும் தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றினை தீர்மானித்தல் கணக்கீட்டு உத்தியோகத்தரின் பொறுப்பாகும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் திணைக்களத்தின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 38(1)(இ) உப பிரிவின் பிரகாரம் திணைக்களத்தின் நிதிக் கட்டுப்பாட்டிற்காக ஆக்கபூர்வமான உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமையொன்றை தயாரித்து பேணிச் செல்லுவதனை கணக்கீட்டு உத்தியோகத்தர் உறுதிப்படுத்த வேண்டியிருந்ததுடன் அம்முறைமையின் செயற்திறன் தொடர்பாக காலத்திற்கு காலம் மீளாய்வொன்று செய்யப்பட்டு அதன் பிரகாரம் முறைமையை செயற்திறனாக மேற்கொள்வதற்கு தேவையான மாற்றங்கள் செய்யப்படல் வேண்டும்.

#### 1.4 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடிகள் அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளாதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

என்னால் துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு திணைக்களத்தின் உள்ளக கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமானதன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிப்பதற்கு கருத்து தெரிவிக்கவில்லை.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.

- ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்களைச் சமர்ப்பிக்கும் போது நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்கான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்தல்.

எனது கணக்காய்வில் இனங்காணப்பட்ட முக்கியமான கணக்காய்வு கண்டுபிடிப்புகள், உள்ளக கட்டுப்பாட்டிலான முக்கியமான குறைபாடுகள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு அறிவிக்கப்பட்டது.

## 1.5 ஏனைய சட்ட ரீதியான தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 6(1)(ஈ) பிரிவின் பிரகாரம் பின்வரும் விடயங்களை நான் வெளிப்படுத்துகின்றேன்.

(அ) சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் ஒத்திருக்கின்றன.

(ஆ) முன்னைய ஆண்டுக்கான நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் அனைத்தும் அமுல்படுத்தப்பட்டிருந்தன.

## 2. நிதி மீளாய்வு

### 2.1 வருமான முகாமைத்துவம்

#### கணக்காய்வு அவதானிப்பு

திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் உள்ள வருமானக் குறியீடு 1002.10.00 இன் கீழ் சமூக பொறுப்பு வரியின் கீழ் ரூபா 64,630,699 நிலுவை மீதியொன்று காணப்பட்டது. மீளாய்வாண்டினுள் ரூபா 15,838 தொகை அறவிடப்பட்டிருந்ததுடன் இது அறவிடப்பட வேண்டிய மொத்த தொகையில் 0.025 சதவீதமாக காணப்பட்டது.

#### கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை

நிலுவையாகவுள்ள வருமானங்கள் தொடர்பான அறிக்கைகள் கணக்காய்வுத் திணைக்களத்திற்கு அரையாண்டு ரீதியாக தொடர்ச்சியாக சமர்ப்பிக்கப்பட்டிருந்ததுடன் காலப்பகுப்பாய்வின் பிரகாரம் அத்தகைய அறிக்கைகளை வழங்குமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நான் இதனை பெற்றுக்கொண்டதும் தங்களிற்கு அனுப்புவதுடன் இது தொடர்பான நினைவூட்டல் ஒன்றையும் நான் அனுப்புவேன்.

#### பரிந்துரை

நி.பி. 128(உ) இன் பிரகாரம் தாமதமின்றி வருமான நிலுவைகளை சேகரித்தல் வேண்டும்.

## 2.2 செலவின முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) ரூபா 1,700,000 தொகையான நிதியேற்பாடு மீளாய்வாண்டின் போது மூலதன செலவினமாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததுடன் ஆண்டிற்கான உள்ளபடியான செலவினம் ரூபா 113,000 ஆக காணப்பட்டதன் விளைவாக சேமிக்கப்பட்ட நிதியேற்பாடானது தேறிய நிதியேற்பாட்டில் 93 சதவீதமாக காணப்பட்டது.	கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக வெளிநாட்டுப் பிரயாண செலவின விடயத்தின் கீழ் ஆகக் குறைந்த மட்டத்தில் செலவினம் ஏற்பட்டதன் காரணமாக மூலதன செலவினத்தில் 93% சேமிக்கப்பட்டுள்ளது.	வருடாந்த மதிப்பீடுகள் யதார்த்தமானதாகவும் வினைத்திறனாகவும் தயாரிக்கப்படுதல் வேண்டும்.
(ஆ) 11 செலவின விடயங்களிற்காக ரூபா 9.8 மில்லியன் தொகையான நிதியேற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட நிதியேற்பாட்டில் ரூபா 4.4 மில்லியன் தொகையான நிதியேற்பாடு சேமிக்கப்பட்டிருந்தது. சேமிப்புக்கள் தேறிய நிதியேற்பாட்டில் 15 சதவீதம் தொடக்கம் 99 சதவீதம் வரையான வீச்சில் காணப்பட்டன.	ஒட்டுமொத்தமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியேற்பாட்டில் 90% செலவிடப்பட்டிருந்த போதிலும் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களால் வெளிநாட்டுப் பயிற்சி மற்றும் மாநாடுகளில் பங்குபற்றுகின்றமை இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக 238-1-1-0-1102 மற்றும் 238-1-1-1-1302 செலவின விடயங்களின் கீழ் பெரிய தொகையிலான நிதியேற்பாடு சேமிக்கப்பட்டதுடன் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் காணப்படவில்லை.	-மேற்படி-

2.3 சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களுடனான தொடர்பு	கணக்காய்வு அவதானிப்புக்கள் இணங்காமைகள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப் பிரமாணங்கள்	2020 திசெம்பர் 31 இல் உள்ளவாறு ரூபா 41,400 தொகையான வைப்புக் கணக்கின் மீதி 02 ஆண்டு காலமாக காணப்பட்டதால் நி.பி. 570 இன் பிரகாரம் வைப்புக்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	தங்களது அவதானிப்புடன் இணங்கப்பட்டுள்ளது. இது அலுவலகத்தை சுத்தம் செய்வதற்கான கேள்வி உத்தரவாத வைப்பாக உள்ளதுடன் வைப்புத்தொகை பொது வைப்பு பதிவேட்டில் வருடாந்தம் முன்கொண்டு வரப்பட்டு வருடாந்த அதிகரிப்புக்கள் மாத்திரம் தொடர்புடைய ஆண்டில் வைப்பிலிடப்பட்டுள்ளன. 2021 ஆம் ஆண்டிற்கான புதிய கேள்வி வைப்புக்களை பதிவுசெய்யும் போது இதனை சீர்செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.	நி.பி. 570 இன் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல்.
(ஆ) அரசு நிதிச் சுற்றறிக்கைகள்	காசுப்பாய்ச்சல் கூற்று மொத்த அடிப்படையில் தயாரிக்கப்பட வேண்டிய போதிலும் இது காசு அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருந்தது. அதற்கிணங்க;	திணைக்களப் புத்தகங்கள் ஆளணி வேதனங்கள் மற்றும் செயற்பாட்டு செலவினங்கள் மற்றும் பணத்தை செலுத்துவதன் மூலம் குறுக்குப் பதிவுகள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட	வழிகாட்டலின் பிரகாரம் நிதிக் கூற்றுக்கள் தயாரிக்கப்பட வேண்டும்.

பிரகாரம்  
மீளாய்வாண்டின்  
போது செயற்பாட்டு  
நடவடிக்கைகளின்  
கீழான ஆளணி  
வேதனங்கள் மற்றும்  
செயற்பாட்டு  
செலவினங்களின்  
பெறுமதி ரூபா  
46,420,608 ஆக  
காணப்பட்ட போதிலும்  
காசுப்பாய்ச்சல்  
கூற்றில் இது ரூபா  
43,178,331 ஆக  
குறிப்பிடப்பட்டதன்  
காரணமாக தேறிய  
காசுப்பாய்ச்சலில் ரூபா  
3,242,277  
தொகையான  
வேறுபாடு  
அவதானிக்கப்பட்டது.

செலவினங்களை  
உள்ளடக்குகின்றதுடன்  
காசுப்பாய்ச்சல் கூற்று  
பணக்  
கொடுப்பனவுகளை  
மாத்திரமே  
பதிவுசெய்கின்றன.  
ஆகையால்  
திணைக்களப்  
புத்தகங்களின்  
பிரகாரமான மீதியும்  
நிதிக்கூற்றின்  
பிரகாரமான மீதியும்  
ஒத்திருப்பதில்லை.

(ii) திணைக்களப்  
புத்தகங்களின்  
பிரகாரம்  
வருமானமல்லாத  
பெறுவனவுகள் ரூபா  
2,201,923 ஆக  
காணப்பட்ட போதிலும்  
அவை காசுப்பாய்ச்சல்  
கூற்றில் ரூபா 348,493  
ஆக  
சுட்டிக்காட்டப்பட்டிருந்த  
தால் தேறிய  
காசுப்பாய்ச்சலில் ரூபா  
1,853,430  
வேறுபாடொன்று  
அவதானிக்கப்பட்டது.

வருமானமல்லாத  
பெறுவனவாக  
குறிப்பிடப்பட்ட ரூபா  
2,201,923  
தொகையானது ரூபா  
2,172,573 தொகையான  
குறுக்குப் பதிவுகளின்  
பெறுவனவுகள் மற்றும்  
பொருட்களின்  
ஏலத்திலிருந்து  
பெறப்பட்ட ரூபா 29,350  
தொகை என்பவற்றை  
உள்ளடக்கியுள்ளது.  
அதற்கிணங்க  
காசுப்பாய்ச்சல் கூற்றில்  
முதலீட்டு  
நடவடிக்கைகளிலிருந்து  
உருவாகிய  
காசுப்பாய்ச்சலின் கீழ்  
காசாக  
பெறப்பட்டவைகள்  
மாத்திரமே  
காட்டப்படுகின்றன.

-மேற்படி-

(iii) திணைக்களப்  
புத்தகங்களின்  
பிரகாரம் ஏனைய  
செலவினத்  
தலைப்புக்களிற்காக  
ஏற்பட்ட செலவினம்  
ரூபா 462,685 ஆக

இது  
திணைக்களத்திலிருந்து  
ஓய்வுபெற்ற பெண்  
உத்தியோகத்தர்  
ஒருவரால் பெற்றுக்  
கொள்ளப்பட்ட  
இடர்கடன் மீதியாகும்.

-மேற்படி-

காணப்பட்ட போதிலும் இது காசுப்பாய்ச்சல் கூற்றில் ரூபா 230,185 ஆக குறிப்பிடப்பட்டதால் தேறிய காசுப்பாய்ச்சலில் ரூபா 232,500 வேறுபாடொன்று அவதானிக்கப்பட்டது.

அத்துடன் இது ஓய்வூதியத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பிற்கு சரியாக வரவு வைக்கப்பட்டிருந்ததுடன் திணைக்களத்தின் முற்பண பீ கணக்கிற்கு செலவு வைக்கப்பட்டிருந்தது.

(iv) திணைக்களப் புத்தகங்களின் பிரகாரம் முற்பணப் பெறுவனவுகள் மற்றும் கொடுப்பனவுகள் முறையே ரூபா 2,367,195 மற்றும் ரூபா 1,880,986 ஆக காணப்பட்ட போதிலும் அவை முறையே ரூபா 247,500 மற்றும் ரூபா 1,181,946 ஆக காசுப்பாய்ச்சல் கூற்றில் குறிப்பிடப்பட்டிருந்ததால் முற்பணப் பெறுவனவுகளில் ரூபா 2,119,695 வேறுபாடொன்றும் முற்பணக் கொடுப்பனவுகளில் ரூபா 699,040 வேறுபாடொன்றும் அவதானிக்கப்பட்டன.

இத் திணைக்களத்திலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட உத்தியோகத்தார்களின் முற்பண பீ கணக்கின் கடன் மீதியை குறுக்குப் பதிவுகள் ஊடாக உரிய நிறுவனங்கள் தீர்ப்பனவு செய்ததன் காரணமாக இம் முற்பணப் பெறுவனவுகளில் வேறுபாடு காணப்பட்டது.

-மேற்படி-

(v) திணைக்களப் புத்தகங்களின் பிரகாரம் வைப்பு பெறுவனவுகள் ரூபா 26,367 ஆகவும் வைப்பு கொடுப்பனவுகள் ரூபா 26,367 ஆகவும் காணப்பட்ட போதிலும் காசுப்பாய்ச்சல் கூற்றில் வைப்பு பெறுவனவுகள் ரூபா 9,279 ஆகவும் வைப்பு கொடுப்பனவுகள் ரூபா 25,242 ஆகவும் குறிப்பிடப்பட்டிருந்ததன் காரணமாக வைப்பு

காசுப்பாய்ச்சல் கூற்றில் காசுப் பெறுவனவுகள் மற்றும் கொடுப்பனவுகள் வைப்புப் பெறுவனவுகள் மற்றும் கொடுப்பனவுகளாக பதிவுசெய்யப்பட்டிருந்ததுடன் அனைத்து வைப்பு பெறுவனவுகளும் கொடுப்பனவுகளும் (குறுக்குப் பதிவுகள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட கொடுப்பனவுகள் மற்றும் பெறுவனவுகள்

-மேற்படி-

பெறுவனவுகள்	ரூபா	உள்ளடங்கலாக)
17,088	ஆல்	திறைசேரிக்
குறைத்தும்	வைப்பு	கணக்கீட்டுக்
கொடுப்பனவுகள்	ரூபா	கூற்றுக்களில்
1,125	ஆல்	உள்ளடக்கப்பட்டிருந்த
குறைத்தும்		ன.
காட்டப்பட்டிருந்தன.		

## 2.4 செயற்பாட்டு வங்கிக் கணக்குகள்

கணக்காய்வு அவதானிப்பு	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
<p>தேசிய காப்புறுதி நம்பிக்கைப்பொறுப்பு நிதியத்திற்கு வழங்கப்பட்ட ரூபா 21,125 தொகையான இரண்டு காசோலைகள் ஏறத்தாழ ஒரு ஆண்டாக வழங்கப்பட்டிருந்த போதிலும் அவை சமர்ப்பிக்கப்பட்டிருக்காத காசோலைகளினுள் முன்கொண்டு வரப்பட்டிருந்தன. நி.பி. 296 மற்றும் நி.பி. 394(ஆ) இன் பிரகாரம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்காதமை அவதானிக்கப்பட்டது.</p>	<p>இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நான் அவற்றை பின்னிணைப்புக்கள் 2 மற்றும் 3 ஆக இத்துடன் இணைத்துள்ளேன்.</p>	<p>உரிய நிதிப் பிரமாணங்களின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.</p>

## 3. செயற்பாட்டு மீளாய்வு

### 3.1 செயலாற்றல்

#### 3.1.2 கடமைப்பொறுப்புக்கள் ஆற்றப்படாமை

கணக்காய்வு அவதானிப்பு	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
<p>2020 ஆம் ஆண்டிற்கான ரூபா 1,112,000 மதிப்பிடப்பட்ட பாதீட்டின் கீழ் வீட்டு உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக பெறுகை திட்டம் தயாரிக்கப்பட்டிருந்த போதிலும் ரூபா 18,000 பெறுமதியான ஒரு அலுவலக உபகரண உருப்படி மாத்திரம் கொள்வனவு செய்யப்பட்டது.</p>	<p>2020 ஆம் ஆண்டின் போது நாட்டில் நிலவிய கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக ஆண்டின் போது நீண்ட காலமாக நாட்டில் தனிமைப்படுத்தப்படுத்தல் காணப்பட்டதன் காரணமாக நிறுவனங்களிடமிருந்து கேள்விகளை கோருவதற்கும் பெறுகை செயன்முறையை மேற்கொள்வதற்கும் தேவையான காலம் போதுமானதாக இல்லாததால் பெறுகைத் திட்டத்தின் பிரகாரம் செயற்பட இயலாததன் காரணமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியேற்பாட்டில் தொண்ணூற்றொட்டு (98) சதவீதம் சேமிக்கப்பட்டது.</p>	<p>பெறுகைத் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட இலக்குகளை முறையாக அடைந்துகொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல்.</p>



4. மனித வளங்கள் முகாமைத்துவம்

4.1 இணைக்கப்பட்ட பதவியணியினிற்கான செலவினம், உள்ளபடியான பதவியணியினர் மற்றும் ஆளணி வேதனங்கள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
<p>(அ) திணைக்களத்தில் அங்கீகரிக்கப்பட்ட 56 பதவிகள் காணப்பட்டதுடன் உள்ளபடியான பதவியணியினர் 50 ஆகும். அதற்கிணங்க 06 வெற்றிடங்கள் காணப்பட்டதுடன் இது அங்கீகரிக்கப்பட்ட பதவியணியினரில் 11% ஆக காணப்பட்டது. மேலும் வெற்றிடங்களினுள் சிரேஷ்ட நிலை பதவிகளில் 04 வெற்றிடங்கள் காணப்பட்டன.</p>	<p>புதிய பதவியணியினர் பிரகாரம் திணைக்களத்தின் பணிப்பாளர் பதவி ஏற்கனவே நிரப்பப்பட்டுள்ளது. புதிய பதவியணியினர் கீழ் நிர்வாக சேவையில் 06 அங்கீகரிக்கப்பட்ட பிரதிப் பணிப்பாளர்/ உதவிப் பணிப்பாளர் பதவிகள் காணப்பட்டதுடன் அவற்றில் 04 ஏற்கனவே நிரப்பப்பட்டுள்ளன. அலுவலக அறைகளை நிர்மாணிப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதால் அலுவலக அறைகள் நிர்மாணிக்கப்பட்டவுடன் இவ் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கைகளை எடுப்பேன்.</p>	<p>சேவையின் தேவைகளுக்கு ஏற்ப திணைக்களத்திற்கு தேவையான பதவியணியினரை முறையாக பேணுவதற்கு நடவடிக்கை எடுத்தல்.</p>
<p>(ஆ) மூன்றாம் மட்டத்திலுள்ள மொழிபெயர்ப்பாளர் (ஆங்கிலம்/ சிங்களம்) பதவி ஏறத்தாழ 04 ஆண்டுகளாக வெற்றிடமாக உள்ளமை அவதானிக்கப்பட்டது.</p>	<p>அலுவலக அறைகளை நிர்மாணிப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதால் அலுவலக அறைகள் நிர்மாணிக்கப்பட்டவுடன் இவ் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கைகளை எடுப்பேன்.</p>	<p>தேவையானவாறு உரிய வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்தல்.</p>